# +91 44 49045002 info@apollosindoori.com www.apollosindoori.com



The Manager
Listing Department
National Stock Exchange of India Limited
"Exchange Plaza" C-1 Block G
Bandra Kurla Complex
Bandra (East)
Mumbai- 400051

06<sup>th</sup> September, 2023

#### **SYMBOL: APOLSINHOT**

Sub: Newspaper Publication of  $25^{th}$  Annual General Meeting (AGM) Notice after dispatch of Annual Report 2022-23

Dear Sir/Ma'am,

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations 2015, please find enclosed herewith the published copies of 25<sup>th</sup> AGM notice given to the shareholders after the dispatch of Annual Report for the year ended 31.03.2023. The notices have been published in English newspaper-Business Standard and Tamil newspaper-Makkal Kural on 06.09.2023.

Please take the same on records.

Thanking You.

Yours faithfully,

For APOLLO SINDOORI HOTELS LIMITED

SURAB Digitally signed by SURABHI PASARI Date: 2023.09.06 PASARI 16:09:05 +05'30' Surabhi Pasari

Company Secretary

### **HOSPITALITY · CATERING · RESTAURANTS · MANAGEMENT SERVICES**

### APOLLO SINDOORI HOTELS LIMITED

(Registered & Corporate Office) 43/5, Hussain Mansion, Greams Road, Thousand Lights, Chennai - 600 006.

CIN No.L72300TN1998PLC041360



#### **INCREDIBLE INDUSTRIES LIMITED**

CIN: L27100WB1979PLC032200

Regd. Office: 14, N. S. Road, 2nd Floor, Kolkata-700001
Phone: 033-2243 4355, Fax: 033-2242 8551

Corp. Office: "LANSDOWNET TOWERS": 21/14, Sarat Bose Road, Kolkata-700 020
Phone: 033-6638 4700, Fax: 033-6638 4729

Website: www.incredibleindustries.co.in, E-mail: investorsail@adhunikgroup.co.in

NOTICE OF THE 44<sup>™</sup> ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE DATE(S) AND REMOTE E-VOTING INFORMATION

The 44th Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Friday, 29th September, 2023 at 02:30 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder read with the circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Government of India to transact the business set out in the Notice convening the 44" AGM. Accordingly, in compliance with the relevant circulars, the Company is convening the 44" AGM through VC/OAVM, without the physical presence of the members at a

Common Venue.

In compliance with the relevant MCA Circulars and SEBI Circulars, the Annual Report for the financial year 2022-23 including the Notice convening the 44th AGM have been sent on Tuesday, 5th September, 2023 only through electronic mode to the members of the Company whose email addresses are registered with the Company / Depository Participant(s)/ Registrar & Share Transfer Agent as on Friday, 1th September, 2023 and is also available for download on the website of the Company www.incredibleindustries.co.in, website of Stock Exchanges i.e. BSE Limited, Nationa Stock Exchange of India Limited and Calcutta Stock Exchange Limited at <a href="https://www.bseindia.com">www.bseindia.com</a> www.nseindia.com and www.cse-india.com respectively

In terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time and in accordance (Management and Administration) Rules, 2014 as amenicate from time to time and in accordance with Regulation 4 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, members have been provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the 44th AGM using electronic voting system (remote e-voting). The Company has engaged the services of Central Depository Services (India) Limited (\*CDSL\*) for providing facility for remote e-voting, participation in the 44th AGM though VC/OAVM and voting at the 44th AGM.

Information and instructions including details of User Id and password relating to e-voting have been sent to the members through e-mail. The manner of remote e-voting and voting at the 44" AGM by the members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email addresses is provided in the Notice of the AGM.

The e-voting portal of CDSL <u>www.evotingindia.com</u> will be open for voting from Tuesday, 26<sup>th</sup> September, 2023 (09:00 a.m. IST) to Thursday, 28<sup>th</sup> September, 2023 (05:00 p.m. IST). The remote e-voting module will be disabled by Central Depository Services (India) Limited for voting hereafter. During this period, a person whose name is recorded in the Register of members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date i.e. 227 September, 2023 only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting a

Any person who becomes a member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as on cut-off date i.e. 22<sup>nd</sup> September, 2023 may obtain the User Id and password in the manner as provided in the Notice of the 44th AGM.

Only those members / shareholders who will be present in the 44<sup>th</sup> AGM through VC/OAVM facility and have not cast their vote through remote e-voting are eligible to vote at the 44<sup>th</sup> AGM. However members who have voted through remote e-voting will be eligible to attend the 44th AGM. If a member casts vote by both modes, then voting done through remote e-voting shall prevail and vote during 44th AGM shall be treated as invalid. Members will be able to attend the 44th AGM through /C/OAVM. Instruction for the members for attending the AGM through VC/OAVM is provided in th

The results of e-voting will be placed by the Company on its website <a href="www.incredibleindustries.co.ir">www.incredibleindustries.co.ir</a> within two working days of the  $44^{th}$  AGM and also communicated to the Stock Exchanges, where the Shares of the Company are listed.

The resolutions proposed will be deemed to have been passed on the date of the 44th Annua General Meeting subject to receipt of the requisite number of votes in favour of the resolutions Mr. Mohan Ram Goenka, Practicing Company Secretaries (Membership No.-FCS 4515) has bee appointed as the Scrutinizer to scrutinize the e-voting process.

n case of any queries, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting user manual for members available on the website <u>www.evotingindia.com</u> under the help section or yo may email to helpdesk.evoting@cdslindia.com. For Incredible Industries Limited

**Bharat Agarwa** 

## SICAL LOGISTICS LTD

CIN L51909TN1955PLC002431 Registered Office : "South India House", No.:73, Armenian Street, Chennai - 600 001 Telephone: 044-66157071 Website: www.sical.in E-mail: cs@pristinelogistics.com

#### NOTICE OF 68TH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING/OTHER AUDIO VISUAL MEANS

Notice is hereby given that the 68th Annual General Meeting ("AGM") of the Members of Sical Logistics Limited ("Company") will be held on Friday, 29" day of September 2023, at 04:45 p.m. through video conferencing ("VC")/other audio visual means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder read with the general circular nos. 14/2020 dated April 8, 2020,17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 10/2022 dated December 28, 2022, issued by the Ministry of Corporate Affairs (collectively referred to as "MCA Circulars") and circulars dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 5, 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI") (collectively referred to as "SEBI Circulars"), to transact the business set out in the notice of the AGM ("Notice") without the physical presence of the Members at a common venue.

The Company has completed the sending of Notice of the 68th AGM along with the annual report for the financial year ended March 31, 2023 on September 05, 2023, only through electronic mode to those Members whose email addresses are registered with the Company! Company's Registrar and Share Transfer Agent ("RTA")/ Depository Participants, in accordance with the MCA Circulars and SEBI Circulars.

Members can participate/attend the AGM only through VC/OAVM facility, the instructions for joining the AGM through VC/OAVM are provided in Notice. Members attending the AGM through VC/ OAVM shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.

Members may note that the Notice and the annual report for the financial year ended March 31, 2023 are also available on the website of the Company at https://sical.in/investors/annual-reports/, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at <a href="https://www.bseindia.com">www.bseindia.com</a> and www.nseindia.com respectively and also on the website of the e-voting service provider i.e. Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com.

# Instructions for remote e-voting and e-voting during AGM:

a) Pursuant to the provisions of Section 108 of the Companies Act 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standard on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is pleased to provide e-voting facility to its Members to enable them to cast their vote electronically on all resolutions set forth in the Notice. The Members holding shares either in physical mode or in dematerialised mode, as on Friday, the 22<sup>nd</sup> September, 2023 ("Cut-off date") are entitled to avail the facility of remote e-voting facility as well as e-voting at the AGM. All the Members are hereby informed that the business, as set out in the Notice will be transacted through voting by electronic means only.

b) Any person who acquires shares and becomes a member of the Company after dispatch of Notice and holds shares as on Cut-off date, may obtain the login ID and password by contacting the RTA at its investor portal at https://wisdom.cameoindia.com/

The remote e-voting period commences on Tuesday, the 26th September, 2023, at 09:00 AM (IST) and will end on Thursday, the 28th September, 2023, 05:00 PM (IST) The remote e-voting module will be disabled for voting thereafter and no remote e-voting will be permitted beyond Thursday, the 28th September, 2023, 05:00 PM (IST) Once the vote on the resolution(s) is casted by the member during the above mentioned remote e-voting period, the member shall not be allowed to change it subsequently or cast the vote again.

d) Members who have voted through remote e-voting will be eligible to attend the AGM. However, they will not be eligible to vote again at the AGM

e) Only those members, who are present in the AGM through VC/OAVM facility and have not casted their vote on the resolution(s) through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system available during the AGM.

f) The manner of remote e-voting or e-voting during the AGM for the Members holding shares in dematerialised mode, physical mode and for the Members who have no registered their e-mail addresses has been provided in the Notice convening the AGM. The board of directors has appointed M/s KRA & Associates, Company Secretaries

(Firm Registration Number P2020TN082800) to act as scrutinizer for conducting the entire e-voting process in a fair and transparent manner.

In case of Members have any queries or issues regarding attending AGM & e-voting from CDSL e-voting system, they can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 22 55 33. All grievances connected with the facility for voting by electronic means may be addressed A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013

Members may also write to the Company at the abovementioned address or email at

Members are requested to carefully read the Notice and in particular, instructions for joining AGM, manner of casting vote through remote e-voting or e-voting at the AGM.

> For and on behalf of the board of directors SICAL LOGISTICS LIMITED

Place: Chennai Date: September 05, 2023

Vaishali Jain Company Secretary and Compliance Officer ICSI Membership No.A58607

Daraius Tehmuras Kapadia (PAN No. AADPK1215G), Homai Sam Karkaria (PAN No. AGGPK2701A) and Late Khorshed Tehmuras Kapadia holding 5 shares of Bosch Limited (formerly: Motor Industries Company Limited) Hosur Road Adugodi, Bangalore - 560030 in Folio K001663 bearing Share Certificate Number 00185689 with distinctive numbers from 3168900 to 3168904 for 5 shares of INR. 100/- each and exchange of the same with Face value of INR 10/- certificates We hereby give notice that the said Share Certificate(s) are lost and we have

NOTICE

applied to the Company for issue of duplicate Share Certificates. The public is hereby warned against purchasing or dealing in anyway with the said Share Certificates. The Company may issue duplicate Share Certificates if no objection is received by the Company within 30 days of the publication of this advertisement, after which no claim will be entertained by the Company in that behalf.

Place: Mumbai Date: 06/09/2023 Daraius Tehmuras Kapadia and Homai Sam Karkaria

APOLLO SINDOORI HOTELS LIMITED

CIN- L72300TN1998PLC041360 Regd. Office: No. 43/5, Hussain Mansion, Greams Road, Thousand Lights, Chennai - 600006. Ph: 044 - 49045002 Website: www.apollosindoori.com, E-Mail: info@apollosindoori.com

**NOTICE TO SHAREHOLDERS** 

Notice is hereby given that the 25th Annual General Meeting (AGM) of the members of the

Company will be held on Friday, 29th September, 2023 at 11:00 am through Video Conferencing (VC) and Other Audio Visual Means (OAVM) as per provisions of the Companies Act, 2013, rules framed

thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read

with Ministry of Corporate Affairs (MCA) circulars dated April 8, 2020, April 13, 2020, May 05, 2020

January 13, 2021, May 5, 2022 and December 28, 2022 (collectively referred to as "MCA Circulars"

The Company is pleased to provide remote e-voting facility to the members to cast their votes electronically on all the resolutions set forth in the notice convening the 25th AGM. The facility of e-voting will also be made available at the AGM and members attending the AGM through

VC/OAVM, who have not cast their vote by remote e-voting, will be able to vote at the AGM The Company has availed the services of CDSL to provide the facility of remote e-voting/e-

The remote e-voting begins on Tuesday, 26th September 2023 at 9 A.M. and ends on Thursday

28th September 2023 at 5.00 P.M. During this period, shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form as on the cut-off date Friday

22<sup>rd</sup> September 2023 may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter. The voting rights of the members shall be in proportion to their shares in

the paid up share capital of the Company as on the cut-off date i.e. 22<sup>nd</sup> September 2023. Any person who acquires shares of the Company and becomes a member of the Company after

sending of the notice and holding shares as on the cut-off date, may obtain login ID and password by sending a request at <a href="https://example.cut.org/nc/bl/scape-cut.org/">https://example.cut.org/</a> are quest at <a href="https://example.cut.org/">helpdesk.evoting@cdslindia.com</a>. However, if he/she is already registered

with CDSL for remote e-voting then he/she can use his/her existing User ID and password for

The detailed instructions for joining the AGM through VC/OAVM and casting the vote through remote e-voting /e-voting at the AGM is provided in the notice of AGM. A member may participate in

the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to

Members who need assistance before or during the AGM regarding e-voting facility and/or VC/OAVM facility, can send a request to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free No.

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 23rd September 2023 (Saturday) to 29th September 2023 (Friday) (both days inclusive) for the purpose of AGM and dividend. The dividend when sanctioned will be payable to those equity

shareholders holding shares either in physical form or in dematerialized form as on the record dat

The copy of the notice is available on the website of the Company at <u>www.apollosindoori.com</u>an

By order of the Board

Company Secretary

NGBFID National Bank for Fin Infrastructure and De

National Bank for Financing Infrastructure and Development (NaBFID), set up under the NaBFID Act, 2021, is the principal entity for infrastructure financing in the country. The entity is regulated and supervised as an All-India Financial Institution (AIFI) by the Reserve Bank of India (RBI). NaBFID is poised to play an extremely crucial role in supporting infrastructure funding by driving the development of innovative financing instrument and development of bond and derivatives markets and promo ting best practices in financing and data-driven risk management

**EXPRESSION OF INTEREST (EOI)** NaBFID invites Expression of Interest (EOI) for onboarding System Integrator for design, supply, install, build, implement, integrate, customize and maintain Loan Origination system, Risk Management system, E.W.S., Loan Syndication system, Data Platform and dedicated private cloud

Please visit https://nabfid.org/tenders for details

The eligible System Integrators are requested to submit their proposals complete in all respects in the prescribed format on o before 27.09.2023 by 04:00pm Executive Vice President Mumbai: 06-September-2023

without the physical presence of members at a common venue.

#### **Government of Andhra Pradesh Rural Water Supply & Sanitation Department** e-Procurement Tender Notice

No.1/EOI/Pipe material for water supply/2023-24, Dt. 30.08.2023
Online applications are invited in e-procurement platform from branded OEMs of PE 100 grade HDPE Pipes and specials ranging from 63 mm dia to 315 mm dia, GI pipes and specials from 15 mm dia to 150 mm dia, DI Valves and Functional Household Tap Connection Kit with Integrated Saddle Piece for manufacture and supply anywhere in AP state. Applications can be downloaded from e-market from: www.tender.apeprocurement.gov.in from 01-09-2023. Sd/- Engineer-in-Chief

RWS&S Department, Gollapudi, Vijayawada

# PPGCL

Read Office: Shatabdi Bhawan, B12 & 13, Sector 4, Gautam Budh Nagar, Noida, Uttar Pradesh-201301

Plant Adress: PO- Lohgara, Tehsil-Bara, Prayagrai (Allahabad), Uttar Pradesh-212107 Phone: +91-120-6102000/6102009 CIN: U40101UP2007PLC032835

### NOTICE INVITING EXPRESSION OF INTEREST

Prayagraj Power Generation Company Limited invites expression of interest (EOI) from eligible vendors for **VEHICLE MANAGEMENT SERVICES** of 3x660 MW Therma Power Plant at Prayagraj Power Generation Company Limited, Bara, Dist. Prayagraj Uttar Pradesh, India.

Details of pre-qualification requirements, bid security, purchasing of tender documen  $etc.\ may\ be\ downloaded\ using\ the\ URL-\underline{https://www.ppgcl.co.in/tenders.php}\ Eligible\ and\ an extraction of the transfer of the trans$ vendors willing to participate may submit their expression of interest along with th tender fee for issue of bid document latest by 12"Sep 2023.

#### MACHINO PLASTICS LTD Regd. Office: Plot No. 3, Maruti J. V. Complex, Gurugram, Haryana -122015

CIN : L25209HR2003PLC035034 Transfer of Shares relating to Unclaimed Dividend to IEPF Authority The Notice is being given to the Equity Shareholders of the company pursuant to Section 124 (6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereto that all equity

(Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and arrientaments thereto that all equity shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more shall be transferred by the Company to the IEPF Authority.

Pursuant to the IEPF Rules, the company has sent individual communication to the concerned shareholders at their registered address who have not claimed/encashed the dividend for financial year 2015-16 and whose shares are liable to be transfer to the IEPF Authority, advising

them to claim their unclaimed dividend in order to avoid transfer of their shares to the Dema Account of the IEPF Authority. The shareholders are requested to note that in case the Company does not receive any valid claim within three months of date mentioned below, the company shall initiate the necessary action to transfer the shares to the IEPF DEMAT Account without any further notice to

After the shares are transferred to IEPF Authority all the benefits/rights shall remain suspender and accrue to IEPF Authority from the transfer of shares to IEPF subject to reclaim/refund by the shareholder as prescribed by law.

In case the concerned shareholder wish to claim the shares after transfer to IEPF, a separat application has to be made to the IEPF Authority in Form IEPF-5 as prescribed under the Rules and the same is available at IEPF website i.e. <a href="https://www.iepf.gov.in">www.iepf.gov.in</a>.

The concerned shareholders may contact the Company at its Registered Office: Plot No. 3 Maruti Joint-Venture Complex, Udyog Vihar Phase-IV, Gurugram, Haryana - 122015; Phone No. 0124-2341218, 2340806. Alternatively, any shareholder can seek clarification from Registrar and Share Transfer Agent (RTA): Alankit Assignments Limited, 4E/2, Jhandewalan Extension, New Delhi - 110055; Phone No.: 011-42541234.

Further details are available on the Company website at <a href="https://www.machino.com">www.machino.com</a> and may also be accessed on the website of Stock Exchange at <a href="https://www.bseindia.com">www.bseindia.com</a>.

For MACHINO PLASTICS LIMITED

Date: 4th September, 2023

Place: Gurugram

Aditya Jindal Chairman cum Managing Director

# **COCHIN SHIPYARD LIMITED**

Registered Office: Administrative Building, Cochin Shipyard Premises, Perumanoor, Kochi-682015 Ph: 0484 2501306 Website: www.cochinshipyard.in CIN: L63032KL1972G0I002414

# NOTICE OF 51<sup>ST</sup> ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 51st Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, September 28, 2023 at 11:00 hrs. IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the Notice of AGM in compliance with the provisions of the Companies Act, 2013 and the Ministry of Corporate Affairs ("MCA") General Circular No. 10/2022 dated December 28, 2022 read with General Circular No. 20/2020 dated May 05, 2020, SEBI Circular dated January 05, 2023 and all other relevant Circulars issued from time to time (collectively referred to as "Circulars").

In compliance with the aforesaid Circulars, the Company has duly sent the Notice of the AGM along with the Annual Report 2022-23 on September 05, 2023 by e-mail to the Members whose e-mail addresses are registered with the Depositories or Company / Registrar and Transfer Agent (RTA). Members may note that the Notice and Annual Report is also available on the Company's website www.cochinshipyard.in, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and the website of National Securities Depository Limited (NSDL) at www.evoting.nsdl.com. Further, the hard copies of the same would also be made available to the Members on request. Members may forward their request for hard copy to <a href="mailto:secretary@cochinshipyard.in">secretary@cochinshipyard.in</a>. Members can attend and participate in the AGM through the VC / OAVM facility only. The instructions for joining the AGM are provided in the Notice of AGM.

The Board of Directors of the Company has recommended a final dividend of Rs. 3.00 per equity share for the financial year ended March 31, 2023. The Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Friday, September 22, 2023 to Thursday, September 28, 2023 (both days inclusive) in connection with the AGM for the purpose of ascertaining shareholders entitled to receive the said dividend. The Company would pay the said dividend, if approved at the AGM, to the shareholders whose names appear in the Register of Members / Depositories' records at the close of business hours on Thursday, September 21, 2023, within the statutory period of 30 days of declaration. The Company will be making the dividend payment by electronic mode wherever possible and by dividend warrants / demand drafts in other cases. Members holding shares in electronic form may note that the bank particulars registered against their respective depository accounts will be used by the Company for payment of dividend. The Company or its RTA cannot act on any request received directly from the Members holding shares in electronic form for any change of bank particulars or bank mandate. Such changes are to be intimated only to the DP of the Members. Members who have changed their bank account after opening the Depository Account and want to receive dividend in an account other than the one specified while opening the Depository Account, are requested to change / correct their bank account details (including the nine digit Bank code) with their DP, before September 21, 2023. Members holding shares in physical form who have not yet registered / updated their bank particulars are requested to register / update the same before September 21, 2023 by forwarding a request in Form ISR-1 duly complete in all respects, to the Company's RTA, Link Intime India Private Limited. The said form is available at https://cochinshipyard.in/investor/investor\_titles/56.

Pursuant to Finance Act, 2020, dividend income will be taxable in the hands of Members w.e.f. April 01, 2020 and the Company is required to deduct tax at source from dividend paid to Members at the prescribed rates. For the prescribed rates for various categories, the Members are requested to refer to the Finance Act, 2020 and amendments thereof.

The eligible Members may avail the benefit of non-deduction or reduced deduction of tax at source as per the provisions of the Income Tax Act, 1961. Members are hereby advised to submit the relevant forms / documents / declarations etc. for availing the said benefits by uploading on the portal of the Company's RTA at https://web.linkintime.co.in/formsreg/submission-of-form-15g-15h.html latest by September 21, 2023. The details with respect to the documents to be submitted is provided in the Notice of AGM.

# **Voting through Electronic Mode**

Pursuant to Section 108 of the Companies Act 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and relevant Circulars, the Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its Members to cast their votes on all resolutions set out in the Notice of AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM. The detailed procedure for e-voting for Members holding shares in electronic / physical form and for Members who have not registered their email ids is provided in the Notice of AGM.

The Members whose names appear in the Register of Members / Depositories' records, as the case may be, as on the cut-off date, Thursday, September 21, 2023, only shall be entitled to cast their vote electronically.

Persons who have acquired shares and become Members of the Company after the dispatch of Notice and hold shares as on cut-off date of September 21, 2023, may obtain the Notice and e-voting instructions by sending request to the Company's RTA, Link Intime India Private Limited at their e-mail address coimbatore@linkintime.co.in or download Notice and e-voting instructions from www.evoting.nsdl.com or the Company's website www.cochinshipyard.in.

The remote e-voting period begins on Monday, September 25, 2023 at 09:00 hrs. and ends on Wednesday, September 27, 2023 at 17:00 hrs. During this period, Shareholders of the Company holding shares either in physical form or in electronic form, as on the cut-off date, Thursday, September 21, 2023 may cast their vote electronically. The remote e-voting module shall not be allowed beyond 17:00 hrs. on September 27, 2023 and the same may be disabled by NSDL.

Shareholders who have voted through remote e-voting will be eligible to attend the AGM. However, they will not be eliqible to vote again at the AGM. Only those Shareholders, who are present in the AGM through VC / OAVM facility and have not casted their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be

eligible to vote through e-voting system available during the AGM. In case of any queries / grievance regarding e-voting, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the Download section of www.evoting.nsdl.com. You may also send a request to Ms. Pallavi Mhatre, Senior Manager, National Securities Depository Limited, Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai - 400 013 at the e-mail address evoting@nsdl.co.in or call on 022 - 4886 7000 and 022 - 2499 7000.

Members who have not yet registered/ updated their e-mail addresses are requested to register/ update the same immediately by following the procedure given below:

For Members holding shares in Forward a request in Form ISR-1 duly complete in physical form

all respects, to the Company's RTA, Link Intime India Private Limited. The said form is available at https://cochinshipyard.in/investor/investor\_titles/56.

Contact your Depository Participant (DP) and follow the procedure advised by the DP.

For Cochin Shipyard Limited Svamkamal N

**Company Secretary** 

# INDIABULLS REAL ESTATE LIMITED CIN: L45101HR2006PLC095409

Indiabulls

Registered Office: Office No 01-1001, WeWork, Blue One Square, Udyog Vihar Phase 4 Rd, Gurugram – 122016 Email: ir@indiabulls.com, Tel/Fax: 0124 5025020, Website: https://www.indiabullsrealestate.com

PUBLIC NOTICE OF CONVENING 17<sup>™</sup> ANNUAL GENERAL MEETING THROUGH VC / OAVM

Notice is hereby given that the 17th Annual General Meeting ("AGM") of the Members of Indiabulls Real Estate Limited **("the Company") w**ill be held on **Friday, September 29, 2023, at 11:00 A.M.** (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), for which the Company has made arrangements through KFin Technologies Limited ("KFintech"), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended ('SEBI Listing Regulations') read with applicable circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"), to transact the businesses set out in the Notice calling the AGM. Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act.

In accordance with the relevant circulars, the AGM Notice and the Annual Report for the financial year 2022–23 comprising of Financial Statements, Board's Report, Auditor's Report and other documents required to be attached therewith ("Annual Report"), will be sent in due course, only by email to all those Members, whose email addresses are registered with the Company or the Depository's Participant(s) ("DPs"). The aforesaid documents will also be available on the website of the Company viz. www.indiabullsrealestate.com and also on the website of the Stock Exchange(s) i.e. BSE Limited (BSE) and National Stock Exchange of India Limited (NSE) at www.bseindia.com and www.nseindia.com respectively. The AGM Notice and Annual Report will also be available on the website of Registrar and Share Transfer Agent ("RTA") at https://evoting.kfintech.com.

# Manner of casting vote(s) through e-voting:

Place: Gurugram

Date: September 5, 2023

vote again at the meeting.

i.e. 22<sup>nd</sup> September 2023.

Date: 05.09.2023

on the website of CDSL at www.evotingindia.com.

1800 22 55 33.

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its Members to cast their votes on all the resolutions set out in the AGM Notice. The Company is also providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting") to those Members who could not cast their vote(s) by remote e-voting. The detailed procedure for e-voting before the AGM ("remote e-voting"), as well as during the AGM ("e-voting") and participation in the AGM through VC/OAVM, has been provided in the notes to AGM Notice which will be sent in due course, and shall be available on the websites of the Company. KFintech and Stock Exchange(s), as above.

Links for remote e-voting and joining AGM through VC/OAVM facility for Members, including for such Members who are holding shares in physical form, are provided below.

Link to VC / OAVM	https://emeetings.kfintech.com/
Link for remote e-voting	For Individual Members:
	https://www.evoting.nsdl.com/ (holding securities in demat mode with NSDL)
	https://www.cdslindia.com/ (holding securities in demat mode with CDSL)
	For non-Individual Members and Members holding shares in physical form:
	https://evoting.kfintech.com

The login credentials for casting votes through e-voting shall be made available to the members through e-mail. Members who do not receive e-mail or whose e-mail addresses are not registered with the Company or  $the \, DPs \, may \, generate \, \textit{l}obtain \, login \, credentials \, by \, following \, instructions \, given \, in \, the \, notes \, to \, the \, AGM \, notice.$ 

The Members of the Company who have not registered their email addresses can register the same with the Company, as per the following procedure:

a) Members holding shares in physical mode, who have not registered/updated their e-mail address with the Company, are requested to register/update their e-mail address by submitting Form ISR-1 (available on the website of Company and RTA at https://www.indiabullsrealestate.com// and https://ris.kfintech.com/ clientservices/isc/default.aspx, respectively) duly filled and signed along with the supporting documents to KFin Technologies Limited, Selenium Building Tower-B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda Serilingampally Hyderabad, Rangareddy, Telangana India -500 032.

b) Members holding shares in dematerialized mode, who have not registered/updated their e-mail address are requested to register/update their e-mail address with the Depository Participant(s), where they maintain in their demat accounts.

For Indiabulls Real Estate Limited

Chandra Shekher Joshi Company Secretary

Kochi

demat form

September 05, 2023

For Members holding shares in



பெயர் மாற்றம்

M.KUMARI பெயர் திரு.மோகன், பிறந்த

தேதி: 22 மார்ச் 1985 (பிறந்த

2/50, திருவள்ளுவர் தெரு,

நாவலூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு

வசித்து வருகிறேன். நான் இனி

மேற்கொண்டு FATHIMA என

**ENROLLMENT** 

After Ten days of the Publication

of this notice and within THREE

NAZER.M, aged 23, permanently residing at 44, Bharathiyar street

Chennai 600 059 intend having my

Enrolment as an advocate move

pefore the Bar council of Tami

Nadu, Bar Council Buildings High Court Campus, Chennai-104. Those

who have any valid objections may

notify the same to the Bar Counc

பொது அறிவிப்பு

னை 600 017, தியாகரா நஷ்ணா தெரு, ( ளேவ், 1வது பிளாக்,

சென்னை 600 017, தியாகராய நகர், ராமகிருஷ்ணா தெரு, கென்சஸ் என்கினேவ், 1வது பிளாக், நெ. 4, 8 என்ற விலாசத்தில் வசித்து வரும் திரு முநாமகிருந்தி அவர்களின் குமார் திரு மிரும் இருப்பிட்டுள்ள வில்பட்டி கிராமல் கொடைக்கானல் வட்டம், கொடைக்கின், கால் கிரைய், வுவார், அவுவர், அவுவின் செர்க்கின், அசல் கிரைய

யூவார். அவரின் சொத்தின் அசல் கிரைய

கோசல ராம் தெரிவிக்கின்றார். மேற்படி ஆவணம் யார் வசம் இருந்தாலோ அல்லது மேற்படி செத்தின் மீது யாருக்காவது எந்தவிதமான உடிமை இருந்தாலோ 7 தினங்களுக்குள் எழுத்து மூலம் எனக்கு தெரியப்படுத்தும்படி

oலம் எனக்கு தெரியப்படுத்தும்ப கட்டுக் கொள்ளப்படுகிறார்கள D.SURIYANARAYANAN ADVOCATE

ENROL NO: MS. 3519/2016 No:39/ 14, Arunachalapuram Main Road,

Advar, Chennai - 600 020.

Mobile: 9445111709

II JUDGE BEFORE THE COURT OF

SMALL CAUSES

M C T O P No. 1868/2023

Vs

2) Cholamandalam MS Genaral

Surya.M, No.2, 291, Periyar

LM Nearby Indian Overseas

Please take notice that the above OP filed by the Petitioner

before the Honorable II Smal

Causes Court at Chennai has

Therefore required to appear before the above said Court on

19.09.2023 at 10.30 a.m. Failing

which the above ......decided in your absence.

T.Suresh which the above matter will be

IN THE COURT OF IX

ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI

E.P.No.515 of 2023

In O.S.No. 1993 of 2021

W/o Late. R.Jayabalakrishnan, No.13, Srinivasa Street Extn,

Mrs .Ì Umashankari

West Mambalam

Chennai-600033

Land Marvel Homes

Represented by its Partner, Mr. Arivazhagan,

1st Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600 020.

Old No. 23, New No. 39, 1st Cross Street,

Kasturba Nagar, Advar,

Chennai - 600 020 Now at No.45-47,3rd Floor.

ordered notice to you able by 19.09.2023.

Counsel for Petitioner

Decree Holder

Street, Sithalapakkam, Chennai–600126

Bank, Maďambakkam

... Respondents

Surya.M

returnable

nsurance Co.Ltd.

ன எண்கள். 490/1995, கேகி. 13.03.199 பண் எண்கள். 490/1995, தேதி. 13.03.1995, 89/1995 தேதி 08.03.1995, 605/2004 ததி. 06.07.2004 மற்றும் 500/1995 ததி. 14.03.1995 தொலைந்துவிட்டது ன்று எனது கட்சிக்காரர் தெல்லூர் காசல ராம் தெரிவிக்கின்றார்.

AFRIN SHAMA FATHIMA.N

thereafter FATHIMA.N

முகவரியில்

இப்படி க்கு

M.KUMARI

மாவட்டம்: காஞ்சிபுரம்)

603103. என்ற

அழைக்கப்படுவேன்.

nonths

within 10 days.

# அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதி தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, விலைவாசி உயர்வால் மக்கள் அவதி

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேச்சு

சென்னை, செப்.6-ஆட்சியில் தினசரி கொலை, கொள்ளை நடைபெற்று சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கூறினார்.

வடசென்னை ஆர்.கே. நகர் 41வது தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட கோசு மணி தெரு, கருணாநிதி தெரு, திருச்சி சின்னசாமி தெரு, கே.வி.கே.சாமி தெரு அன்பழகன் தெரு, நாவலர் தெரு, சி.பி. சிற்றரசு தெரு, பகுதியில் பூத் கமிட்டிக்கான பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் வட்ட செயலாளர் ஏ.வினாயகமூர்த்தி, ஏற்பாட்டில் பகுதி செயலாளர் ஆர். முன்னிலையில் நித்தியானந்தம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசியதாவது:–

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் கண்டிப்பாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாக . பதிவு . வாக்கு நடைபெறும். 100 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு கள ஆய்வு பணிகளை வட்ட கமக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூலம் செய்து வருகிறோம்**.** சிறப்பாக



வாக்காளர் பட்டியலில் சரியான படி வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை வீடாக சென்று கள ஆய்வு செய்ய

## **30 ஆயிரம் பேருக்கு** நலத்திட்ட உதவி

ஆட்சி இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்கு அர்பணிப்பு பணியாற்றி உணர்வோடு செயல்படுத்தி ஒரே கட்சி இந்தியாவில் அண்ணா தி.மு.க. கட்சி மட்டும் தான். இதேப்பகுதியில் சுமார் 30ஆயிரம் பேருக்கு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி உள்ளோம்.

ஆட்சிக்கு தி.மு.க. வந்து 26 மாதங்கள் கொடுத்த ஆகியும்

வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் போல் விட்டது. கற்பூரம் கரை<u>ந்து</u> நிறைவேற்ற போவதில்லை. மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 ம் தருவதற்கு பல்வேறு தகுதிகள் தேவை காரணம் காட்டுகின்றனர். பக்கம் ஜாதி பிரச்சனை, இன்னொரு பக்கம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பிரச்சனை, நாள் தோறும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறியால் தமிழக மக்கள் அனைவரும் பயத்திலும் அச்சத்திலும் உள்ளனர். கொரோனா காலத்தில் அண்ணா தி.மு.க.

அரசு எப்படி சிறப்பாக நடைபெற்றது. என்பது மக்கள் நன்கு அறிவார்கள். எடப்பாடியார் ஆட்சியை ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தது. அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தார். பெண்களுக்கு ஸ்கூட்டி திட்டம், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி என அ.தி.மு.க. ஆட்சி திட்டங்களை தி.மு.க அரசு. முடக்கி விட்டது.

விலைவாசி ஒவ்வொரு உயர்வால் குடும்பத்திற்கும் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை குடும்ப சுமை அதிகரித்து மக்கள் அல்லல் படுகின்றனர். கடந்த தி.மு.க. பக்காண்டுகளாக அண்ணா ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆட்சியில் இன்றை தி.மு.க. . வேதனைகளை அனுபவிக்கின்றனர்**.** 

## உலகம் போற்றும்

தமிழக விஞ்ஞானிகள்

இன்று விண்ணில் சந்திராயன் விண்கலம் ராக்கெட் ஏவப்பட்டதற்கு முக்கிய காரணம் நமது தமிழக விஞ்ஞானிகள் தான். என உலகளவில் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான். அவரது தலைமையில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் முதலாக பொறியியல் கல்லூரிகள் அதிகமாக தொடங்கப்பட்டு இன்று விஞ்ஞானிகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.

ஏழை மக்கள் நலனுக்காக பாடுபட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவி அம்மா ஆகிய இருவரையும் இதுவரையிலும் தீர்க்க தமிழக மக்கள் தரிசியாகத்தான் பார்த்து வருகின்றனர். ஆகவே காட்டிய வழியில் அவர்கள் தொடர்ந்து மக்கள் பணிகளை செயல்படுத்திட பூத் கமிட்டிக்கான கட்சி பணிகளை பாக பொறுப்பாளர்கள் துள்ளியமாக செய்து முடிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சந்தித்து மீண்டும் புரட்சி தமிழர் பொற்கால எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

#### அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் லிமிடெட் CIN- L72300TN1998PLC041360

திவு அலுவலகம்: எண் 43/5, ஹுசைன் மேன்ஷன், கிரீம்ஸ் ரோடு, ஆயிரம் <u>வி</u>ளக்கு சென்னை 600006. Ph: 044 – 49045000 Website: www.apollosindoori.com, E-Mail: info@apollos

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013ன் விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021 மற்றும் கே 5, 2022 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றநிக்கைகளின்படி (ஒட்டுமெந்தமாக "எம்கிஏ சுற்றநிக்கைகளி என குறிப்பிடப்படுகிறது) உறுப்பினர்கள் ஒரு பொது இடத்தில் ஆஜாகாமல் இருக்கும் வகையில் காணென் காட்சி ("VC")/பிற ஆடியோ காட்சி முறை ("OAVM") மூலம் கம்பெனியின் 25வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) வெள்ளிக்கிறமை, 20 செப்டம்பர், 2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது என்று இந்த அறிவிப்பு ஈமலம் கெரிவிக்கப்படுகிறது.

குலம் அது விக்கப்படுகற்று. 2- 2வது வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவதற்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் மின்னணு முறையில் வாச்களிக்க உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. மின்னணு வாக்குப்பதிவு வசதியும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும். மேலும் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு மைலும் VOOvvv முலம் வருடாறுநா எடாறுகளாட்டத்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க முடியும். வருடாந்திர வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க முடியும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்குவதற்கு

பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு/மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்குவதற்கு கிடிஎஸ்எல்-ன் சேவைகளை நிறுவனம் பெற்றுள்ளது.
திடிஎஸ்எல்-ன் சேவைகளை நிறுவனம் பெற்றுள்ளது.
28 செப்டம்பர் 2023 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் பங்குதார்கள், கட்ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023 அன்று காகித வடிவிலோ அல்லது டிமெட்க சியலைல்ட் செய்யப்பட்ட வடிவிலோ பங்குகளை வைத்திருப்பவர்கள் மின்னனு முறையில் வாக்களிக்கலாம். அதன் பின்னர் வாக்களிப்பதற்காக மின்னனு வாக்குறியரை நடிவலைக்கு முறையில் வாக்களிக்கலாம். அதன் பின்னர் வாக்களிப்பதற்காக மின்னனு வாக்குறியரை திருவல் கட்டியல் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது. கட்ஆப் தேதியன்ற அதாவது 22 செப்டம்பர் 2023 அன்று, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்களின் பங்குகளின் விகிதத்தில் இருக்கும். நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, அறிவிப்பை அனுப்பிய பிறகு நிறுவனத்தின் விகிதத்தில் இருக்கும். மும்வகை அனுப்புதன் மூலம் உள்ளுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், அவர் ஏற்கனவே சிடிஎஸ்எல்-ல் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்காக பதிவு செய்திருந்தால், அவர் ஏற்கனவே இருக்கும் பயனர் ஐடி மற்றும் கடவுச்செரல்லை வாக்குப்பதிவிற்காக பதிவு செய்திருந்தால், அவர் ஏற்கனவே இருக்கும் பயனர் ஐடி மற்றும் கடவுச்செரல்லை வாக்குப்பன்படுக்கு பயன்படுத்தலைம்.

C/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மின்னனு வாக்குப்பதிவு மூலற்ற வாக்குப்பதிவு மூலற்ற வருக்குப்பதிவ வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரும் கூட. ஒரு உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேந்தலாம், ஆனால் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். மின்னணு வாக்குப்பதிவு வசதி மற்றும்/அல்லது VC/OAVM வசதி தொடர்பாக வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது அல்லது அதற்கு முன்போ உதவி தேவைப்படும் உறுப்பினர்கள், helpdask evoling@cdslindla.comக்கு கோரிக்கையை

ம் அல்லது கட்டணமில்லா எண் 1800 22 55 33ல் தொடர்பு கொள்ளலாம்.

அனுப்பலாம் அல்லது கட்டணம்லல் என்பே 1900 22 55 33 ல தொடாபு வகாள்லாம். வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் டிவிடெண்டிற்காக நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 23 செப்டம்பர் 2023 (வெள்ளிக்கிழமை) முதல் 29 செப்டம்பர் 2023 (வியாழக்கிழமை) வரை (இரண்டு நாட்களையும் உள்ளடக்கி) மூடப்பட்டிருக்கும். டிவிடெண்ட் அனுமதிக்கப்படும் போது பதிவு தேதியில் அதாவது 22 செப்டம்பர் 2023 அன்று காகித வடிவிலே அல்லது டிமெட்டீரியலைஸ்ட் செய்யப்பட்ட வடிவிலோ பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும். அறிவிப்பின் நகல் www.apollosindoori.com என்ற நிறுவனத்தின் இணையதளத்திலும், CDSLன் www evotingindia com ான்ற இணையதளத்திலும் கிடைக்கும்.

**MINTEGRATED HITECH LTD** 

CIN: L72300TN1993PLC024583
Regd. Office: Cisons Complex, 150/115-116, 3rd Floor, Montieth Road, Egmore, Chennai, Tamil Nadu, 600008

Email: easitax.ihl@gmail.com, Website: easitax.com

NOTICE FOR THE 30th ANNUAL GENERAL MEETING (AGM),

**BOOK CLOSURE AND E-VOTING INFORMATION** 

Notice is hereby given that the 30th Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on

Saturday, the 30th September, 2023 at 10.00 AM through Video Conferencing (VC) for which purpose the Registered Office of the Company situated at the Cisons Complex, 150/115-116, 3rd Floor, Montieth Road, Eamore.

Chennai-600008, Tamil Nadu to transact the business as set out in the Notice for 30th Annual General Meeting (AGM)

The Notice for the 30th Annual General Meeting (AGM) and Annual Report has been sent in electronic mode to

members whose e-mail IDs are registered with the Company / Registrar & Share Transfer Agent / Depository

Participant(s), as the case may be. Physical copies of the Notice for the 30th AGM and Annual Report have been sent

Pursuant to Section 108 of the Companies Act, 2013, read with applicable Rules and Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015, the Company is pleased to provide the facility to Members to exercise their right to vote by

electronic means on all the resolution set forth in the Notice. Mr.Rabindra Kumar Samal, Company Secretary,

Chennai, has been appointed as the Scrutinizer, to scrutinize the e-voting process in a fair and transparent manner

i) Company has engaged the services of M/s. Central Depository Services (India) Limited (CDSL) to provide remote

iv) A person, whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained

v) A person who has acquired shares and become a member of the Company after the dispatch of notice of AGM and

vi) Voting through remote e-voting shall not be allowed beyond 5.00 P.M. on Friday, the 29th September, 2023. The

vii) The members who have cast their vote by remote e-voting prior to meeting may also attend the meeting but shall

(AGM). In case of any queries / grievances in connection with e-voting, members may refer the Frequently Asked

Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email

Notice is also hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rules made there under and

Regulation 42 of the SEBI (LODR) Regulations, 2015, that the Register of Members and Share Transfer Books of the

Company shall remain closed from 24th September, 2023 to 30th September, 2023 (both days inclusive) for the

viii) The Notice for 30th Annual General Meeting (AGM) is also available on the Company's website: easitax.com. ix) For e-voting instructions, members may go through the instructions in the Notice for 30th Annual General Meeting

holding shares as of cut-off date, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com. However if the person is already registered with CDSL for remote e-voting then the

by the Depositories as on the cut-off date, i.e. Saturday, the 23rd September, 2023, shall only be entitled to avail

ii) Date and time of commencement of remote e-voting: Wednesday, the 27th September, 2023 at 9.00A.M.

the facility of remote e-voting as well as voting at the venue of the 30th Annual General Meeting (AGM)

to all other members at their registered address in the permitted mode.

The details as required under the aforesaid provisions are given hereunder:

iii) The remote e-voting will end on Friday, the 29th September, 2023 at 5.00 P.M.

existing user ID and password can be used for casting vote.

not be entitled to cast their vote again.

to helpdesk.evoting@cdslindia.com.

purpose of Annual General Meeting (AGM).

Place : Chennai

e-voting module will be disabled by CDSL for voting thereafter.

இடம் : சென்னை தேதி : 05.09.2023

சுரபி பசாரி கம்பெனி செயலாள

# பொது அறிவிப்பு

**எனது கட்சிக்காரர்.** செங்கல்பட்டு பதிவு மாவட்டம் மற்றும் சுங்குவார்சத்திரம் சார் பதிவு மாவட்டம் எல்லைக்குட்பட்ட சந்தவெல்லூர் கிராமம், ஸ்ரீபெரும்புதூ காலுகா. காஞ்சிபாம் மாவட்டம். சர்வே எண்.8/10B-ல் (49 ஏர்ஸ்), சர்வே எண்.349/6-ல் (10.50 ஏர்ஸ்), சர்வே எணர்.7-ல் (28.50 ஏர்ஸ்), எனர்.8/10A-ஸ் (26.50 ஏர்ஸ்), சர்வே எண். 8/3B -ல் (20.50 ஏர்ஸ்), (மொத்தம் எண். 3/35 –ல் (20.30 நான்கு), (அடைத்தை ஹெக்டோ மற்றும் 35 ஏர்ஸ்) (ஏக்கர் 333.45 சென்ட்) **என்னும் சாகுப**டி நிலத்தை வாங்க உத்தேசித்துள்ளார். சொத்தின் உரிமையாளர் Mr.மார்ட்டி என்பவர் அசல் உரிமை பத்திரங்கள் / தாய் பத்திரங்களை வெள்ளத்தில் இழந்து விட்டார் என்பதை எனது கட்சிக்காரர் புரிந்து கொண்டார். இப்போது சொத்தின் அசல் உரிமை பத்திரங்கள் / தாய் பத்திரங்கள் இல்லாமல் வாங்குகிறார். இந்த சொத்தினை விற்பது தொடர்பாக தந்த பொதுதாகன் விற்பது தொடாபாக யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் **இந்த பொது அறிவிப்பு வெளியான ஏழு** 

தேதி: 06.09.2023

IN THE COURT DISTRICT **MUNSIF COURT AT TAMBARAM** 

I.A.No...... / 2023 O.S.No. 89 / 2015

Siva Shanmugam Road, Tambaram West, Chennai–600 045

A Irattaimuthu

S/o. Ayyadurai Nadar, No.2/502, Ottiambakkam Main Road, Sithalabakkam, Chennai

...Respondent/Defendant
Please take notice that the
above namedPetitioner/Plaintiff
has filed the suit against you
for recovery of money with
interest and costs before the

be decided in your absence. A.Selva Nambi
Counsel for Petitioner/Plaintiff

IV ADDITIONAL FAMIL'
JUDGE AT CHENNAI O.P.No.653/2023

Vijay Kumar, S/o. Sivagnana Pandian, No.421, MIG NH 1, Vallal Began Street. Maraimalai Nagar, Chengalpattu -603 209 Petitioner

Vs T. Saroia Devi W/o. Vijay Kumar, No.2/8, Jaganatban Street. Old Washermanpet, Chennai-600 021 ...Respondent

திருமதி. சரோஜா தேவி க/பெ. விஜய்குமார், எண்.2/8 ஜகன்நாதன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை–600 021

Hearing Notice Hearing Notice

மேற்படி மனுதாரர் திரு.
விஜய்குமார், அவர்கள் 4வத கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், சென்னையில் மேற்படி அசல் மனு எண்.653/2023ஐ விவாகரத்து மனு எண.653/2023ஐ விவர்கர்த்து வேண்டி, எண்.2/8 ஜகன்நாதன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை–600 021ல் வசித்து வரும் திருமதி. சரோஜா தேவி, க/பெ விஜய்குமார் ஆகிய தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கானது மேற்படி நீதிமன்றத்தில் 13.09.2023 அன்ற வாய்தா போடப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில் எதிர்மனுதாரராகிய திருமதி. சரோஜா தேவி ஆகிய தாங்கள் 13.09.2023ம் தேதியன்று காலை 10.30க்கு மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்

Vijay Kumar

# ஸ்வேதா என்ஜினீயரிங் லிமிடெட்

மனை எண்.123–131, டாஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மகாத்மா காந்தி ரோடு, அம்பத்தூர், சென்னை–600 098 Ph.+91-044-26252191/26253191 E-Mail: accounts@swethaengineering.com

### முப்பத்து ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தகவல்

கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் இந்திய அரசின் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (கூட்டாக ''எம்சிஏ சுற்றறிக்கைகள்' என்று குறிப்பிடப்படும்) வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.17/2020, மே 05, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.20/2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.22/2020, செப்டம்பா 28, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.33/2020, டிசம்பர் 31, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.39/2020, ஜனவரி 13 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2021, ஜூன் 23, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2021, டிசம்பர் 08, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 19/2021, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 21/2021 மற்றும் மே 05, 2022 ுத்துயட்ட சுற்றறுக்கை எண். 19/2022 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2022 ஆகியவற்றுக்கு தேதியிட்ட சுற்றறிக்கை எண்.02/2022 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2022 ஆகியவற்றுக்கு இணங்க வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த ஸ்வேதா என்ஜினீயரிக் லிமிடெட்டின் (''கம்பெனி'') முப்பத்து ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") புதன்கிழமை, 27 செப்பம்பர், 2023 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி ('VC')/பிற ஒலி ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

நடைபெறுகறது என்று இதன் மூலம் அறுவிக்கப்படுகறது. எம்சிஏ சுற்றறிக்கைகளின்படி, 25.09.2023 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2022–23 நிதி ஆண்டுக்கான கம்பெனியின் வருடாந்திர அறிக்கை 2022–23") ஆகியவை கம்பெனி அல்லது டெபாசிட்டரி/டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு 05 செப்டம்பர், 2023 அன்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் www.swethaeng.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) இணையதளம் www.evolingindla.comல் கிடைக்கும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பரிசீலிக்க திட்டமிட்டுள்ள தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் மின்னணு முறையில் (மின்னணு வாக்குப்பதிவு) வாக்களிப்பதற்கான வசதியை கம்பெனி அளிக்கிறது மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் மற்றும் வருடாந்திர செயல்படுத்தப்படும்.

ு பெகும்படுத்து படகும். VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வசதிக்கு CDSL சேவைகளுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது CDSL மின்னணு வாக்குப்பதிவு முறையில் VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை உறுப்பினர்கள் https://www.vovilngindia.comஐ அணுக் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு சான்றுகளை உபயோகித்து பங்குதாரர்/உறுப்பினர் லாகின் செய்து கொள்ளலாம் பத்திரமில்லாத வகையில் அல்லது காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள், மின்னஞ்சல் முகவரியை 

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24, 2023 அன்று இந்திய நேரப்படி 09.00 மணிக்கு தொடங்குகிறது

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை, செப்டம்பர் 26, 2023 அன்று இந்திய நேரப்படி 17.00 மணிக்கு முடிவடைகிறது. மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாத மின்னணு வாக்குப்பதிவு முறை மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவ மற்றும் வாக்குப்பதிவிற்கு தகுதியினை தீர்மானிக்கும் கட் ஆப் தேதி செப்டம்பர் 20, 2023. கட் ஆப்தேதியான செப்டம்பர் 20, 2023 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பட்டியலில் (பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ளவர்கள் விஷயத்தில்) பதிவாகி உள்ள பெயரில் இருக்கும் நபர் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்க உரிமை உள்ளவர் ஆவார்.

யணைனு வாக்குப்பது புரையான மூலம் வாக்களிக்க உருட்காயை உள்ளவர் ஆவரா.
வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர் மற்றும் கட் ஆப் தேதியான செப்டம்பர் 20, 2023 அன்று பங்குகளை வைத்துள்ளவர் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னனு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்க helpdesk.evolting@cds.hrdla.comக்கு கோரிக்கை அனுப்பி யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளகாலாம். மின்னை வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே சிடிஎஸ்எஸ்-ல் பதிவு செய்த உறுப்பினர் தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு

VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவ வசதி உள்ளது மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காத உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர் VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க

. வருடாந்கிர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக எருடாந்தா பாறுக்கூட்டத்தின் இருப்பின் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போதோ அதற்கு முன்னரே ஏதேனும் கேள்விகள்/குறைகள் இருப்பின் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போதோ அதற்கு முன்னரே ஏதேனும் உதவி தேவைப்படின். உறுப்பினர்கள் திரு. ராகேஷ் டால்வி (022–23058542) அவர்களை நியமிக்கப்பட்ட யின்னஞ்சல் முகவரி helpdesk.evoting@cdslindia.comல் தொடர்பு கொள்ளலாம் அல்லது திருமதி எஸ். உஷாராணி கம்பெனியின் ஒப்புதல் அதிகாரி, நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி info@swethaeng.com அல்லது மேலே அளிக்கப்பட்டுள்ள கம்பெனியின் பதிவு அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கம்பெனி அல்லது டெபாசிட்டரி,டெபாசிட்டரி பங்தேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பின கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி அவர்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்து கொள்ளலாம்.

(i) உறுப்பினர் காகித வடிவில் கம்பெனியின் பங்குகளை வைத்திருந்தால், அவரது மின்னஞ்சல் முகவரி, பெயர், போலிடே உறுப்பனர் காகத் வடிவல கம்பென்யன் பங்குகளை வைத்திருந்தால், அவர்து முண்டுகை முகவர், பெயர், போல்யா எண் மற்றும் முடிமையான முகவரி, நிரந்தர கணக்கு எண் ("பான்") அட்டையின் சுயசான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் முகவரி நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆவணமும் (ஓட்டுநர் உரிமம், வங்கி அறிக்கை, தேர்தல் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவை) இணைத்து அத்தகைய உறுப்பினர் கையொப்படிடப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை Info@swethaeng.comக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது இவற்றை கம்பெனியின் பங்கு பரிமாற்ற முகவர் M/s. கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், "சுப்பிரமணியன் கட்டிடம்" எண் 1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை, 600002. தொலைபேசி எண்.044–28460390–94, மின்னஞ்சல் முகவரி:investor@cameoindia.com/ cameo@cameoindia.comக்கு அனுப்பலாம் மற்றும்

முகவரி:Investor@cameoindia.com/ cameo@cameoindia.comக்கு அனுப்பலாம் மற்றும்
) உறுப்பினர் பத்திரமில்லாத வகையில் பங்குகளை வைத்திருந்தால், அத்தகைய உறுப்பினர் டெபாசிட்டரி
பங்கேற்பாளருடன் பராமரிக்கப்படும் டிமேட் கணக்கில் அவரது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அத்தகைய உறுப்பினர் தற்காலிகமாக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம்
வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை 2022–23 ஆகியவற்றை பெறுவார். VC/OAVM மூலம்
வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெற மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னனு முறையில் வாக்களிக்க அவரது மின்னஞ்சல் முகவரி, பெயர், DP ID and Client ID
(1e digit DP ID+ Client ID or 1e digit Beneficiary ID) உடன் கிளையண்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த டிமேட் கணக்கு
அறிக்கை, பான் கார்டின் சுயசான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்கான
எந்தவொரு ஆவணத்தின் (ஒட்டுநர் உரிமம், வங்கி அறிக்கை, தேர்தல் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை
போன்றவை) நகலை இணைத்து அத்தகைய உறுப்பினர் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் ஸ்கேன்
செய்யப்பட்ட நகலை பர்படுலையில் அதக்கில் குகுகிக்கும் அத்தக்கு அத்தகைக்கில் அத்துக்கு அர்க்கை கடித்தத்தின் ஸ்கேன்
செய்யப்பட்ட நகலை பர்படுலையில் அதுக்கைக்கு மன்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் அதன் கீழுள்ள விதிகளின்படி. கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் சனிக்கிழமை, செப்டம்பர் 23, 2023 முதல் புதன்கிழமை, செப்டம்பர் 27, 2023 முடிய இரு நாட்களும் உள்பட் மூடப்பட்டிருக்கும்.

ஸ்வேதா என்ஜினீயரிங் லிமிடெட்டுக்கா ஒப்பம் / – S.V. ரகுராமன் நிர்வாக இயக்குனர் DIN 00098566

# எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

CIN: L25199TN1966PLC005397 பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600 098. லைபேசி எண். +91 44 2825 8382 இணையதளம் : www.milindus.com 1 மின்னஞ்சல் : secretarial@milindustries.con

அறிவிப்பு

கம்பெனியின் ஐம்பத்து ஏழாவது (57வது) வருடாத்திர பொதுக் கூட்டம் (AGM) வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2023 அன்று காலை 11.00 மணிக்கு [இத்திய நேரப்படி (IST)] காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அதன் 28 டிசம்பர் 2022 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 10/2022 மே 5, 2022 தேதியிட்ட, சுற்றநிக்கை எண். 02/2022,

ாகுப்பர் 1.4, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.21/2021, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.02/2021, மீம 5, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.17/2020 ஆகியவை வருடாந்தி பொதுக் கூட்டத்தை உறுப்பினர்கள் ஒரு இடத்தில் பங்கேற்ற நடத்துவதை தனிர்த்து காணொலி கட்டி (VC) அல்லது பிற ஆடியோ காட்சி முறை மூலம் (OAVM) நடத்த அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட சுற்றநிக்கைகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 மற்றும் ஜனவரி 5, 2023 தேதிமிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 மற்றும் செபியின் தொடர்புடைய சுற்றறிக்கைகள் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் ுற்றும் எண்ட எண். 2015 ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறுகிறது. எனவே தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறுகிறது. எனவே உறுப்பினா்கள் VC/OAVM மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம்.மின்னணு வழிமுறைகள் மூலம் அதாவது, தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக கம்பெனி நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL)ஐ ஈடுபடுத்தியுள்ளது.

எச்சுநாட்டீஸ் பெடாசிட்டர் லிமிடெட் (NSDL)ஐ ஈடுபடுத்தியுள்ளது.
மேற்கண்ட எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க கம்பெனி/வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை
பதிவு செய்துள்ள உறுப்பினாகளுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2022-23ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை மின்னணு
முறையில் அனுப்பப்பட்டு வருகிறது. வருடாந்திர பொதுக் கூட்ட அழைப்பு அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின்
இணையதளல் www.milindus.comgob மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளல் www.msei.comgob பதிமேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு NSDL இணையதளத்திலும் (VC)OAVM வசதி, தொலைதூர மின்னணு வர்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்கும் முகவர்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகவல்தொடர்புக்கும்,
பங்குதார்கள் நிறுவனத்தின் முகலிட்டாளா மின்னஞ்சல் முகவரியான secarial@milindustries.comக்கு கேளிக்கைகளை அனுப்பலாம். மின்னன்சல் முகவரிகளை பகிவ செய்ய /பதுப்பிக்க:

**மின்னஞ்சல் முகவரிக்கை பதிவு செய்ய/புதுப்பிக்க:** தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பார்டிசிபண்டிடம் (DP) டிமேட் முறையில் வைத்திருக்கும் பங்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி, மொபைல் என், ஃபோலியோ என் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1 ஐச் சமாப்பிப்பதன் மூலம், காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் ஆர்டிஏ அதாவது இன்டகிரேட்ட ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மென்ட் சாவீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் corpserv@integratedindia.in\_-ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இறுதி ஈவுத்தொகை மே 29, 2023 அன்று நடைபெற்ற இயக்குளர்கள் குழு கூட்டத்தில், ஒவ்வொன்றும் ரூ.10/– மதிப்புள்ள சம பங்கிற்கு ரூ.11/– (ஒரு ரூபாய் மட்டும்) இறுதி ஈவுத்தொகையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022–23 நிதியாண்டின் இறுதி ஈவுத்தொகைக்கான பதிவு கேதி செப்டம்பர் 22, 2023 ஆகும். இறுதி ஈவுத்தொகையாக உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டால், AGM தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும். வங்கிக் கணக்கில் ஈவுத்தொகையைப் பெறுவதற்கு, காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் முழு வங்கிக் கணக்கு விவரங்களையும் படிவம் ISR-1-ல் ஆர்டிஏ உடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டிமேட் வடிவத்தில் வைத்திருக்கும் பங்குகளுக்கு, உறுப்பினர்கள் தங்கள் DPகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வங்கிக் கணக்கின் விவரங்கள் கிடைக்காத காரணத்தால், நிறுவனம் எந்தப் பங்குதாருக்கும் ஈவதிற்கொகையை பின்னணு முறையில் செலுத்த முடியாவிட்டால், அஞ்சல் சேவைகள் இயல்பாகியதும், அத்தகைய பங்குதாருக்கு டிவிடெண்ட் காசோலையை அஞ்சல் வழியில் அனுப்பும்.

பங்குதாருக்கு டிவிடென்ட் காசோலையை அஞ்சல் வழியில் அனுப்பும். மின்னனு மூலம் வாக்களித்தல்: . கம்பெனிகள் சட்டம், 2013 விதிகளின் பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014ன் (திருத்தப்பட்டது) விதி 20 மற்றும் செபி (எல்ஷடிஆர்) ஒழுங்குமுறைகள், 2015ன் ஒழுங்குமுறை 44 (திருத்தப்பட்டது) மற்றும் எம்சிஎமின் சுற்றறிக்கைகளுக்கு இணங்க வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பரிவாத்தனை செய்யப்பட வேண்டிய அலுவல்களைப் பொறுத்தவரை கம்பெனி அதன் உறுப்பினா்களுக்கு தொலைதூர் மின்னனு வாக்களிப்பு வசதியை வழங்கும் அதேசமயம் (AGM)இல் மின்னனு வழிமுறைகள் மூலம் உறுப்பினா்களுக்கு வாக்களிக்டும் உரிமையை வழங்குவதில் கம்பெனி மகிழ்க்கி அடைசிறது. இந்த நோக்கத்திற்காக, அங்கீளிக்கப்பட்ட மின்னனு வாக்களிப்பு ஏஜென்சியாக மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதிக்காக, நேஷ்கஸ் செக்யூரிட்டிஸ் டொசிட்டரி லிமிடெட் (NSDL) உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 2. டிசம்பர் 9, 2020 தேதியிட்ட செயி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 அடிப்படையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால்

டிகம்பர் 9, 2020 தேதியிட்ட செவி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 அடிப்படையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் மின்னனு வாக்களிப்பு வசதியில், மின்னனு முறையில் பத்திரங்களை கவத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாராகள், வைப்பாளாகள் மற்றும் வைப்புத்தொகை பங்கேற்பாளாகளால் பராமரிக்கப்படும் மின்னனு கணக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மின்னனு வாக்களிக்கும் வசதியை அணுகுவதற்கு, பங்குதாராகள் தங்கள் மொயைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் மின்னனு கணக்குகளில் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கட் ஆம் தேதியான அதாவது வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22, 2023 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது வைப்பாளர்களால் பராமரிக்கப்படும் பலன்பெறும் உள்ள அதாவது வெள்ளிக்கிழமை, செப்டம்பர் இடம் பெற்றுள்ள நபருக்கு மட்டுமே தொலைதூர மின்னனு வாக்களிப்பு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு வசதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவிப்பு தொடர்பான மின்னனு நகலை கம்பெனி அனுப்பிய பின்னர், கம்பெனியின் பங்குகளை வாங்கி உறுப்பினராகும் மற்றும் கட் ஆப் தேதியான அதரவது வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22, 2023 அன்று பங்குகை வைத்திருக்கும் எந்தவொரு நபகும் அவர்களின் மேலியோ எண். (வைப் அதுவடிய் கடியாள்கள் முகவரி மற்றும் வாடிக்கையானர் முகவரி பற்றும் வடிவளி மறையான முகவரி மற்றும் வாடிக்கையானர் முகவரி மற்றும் கட்குசிகள் வேளிக்கையை அடைப்பி பயணர் மகவரி (*USF (D*) மற்றும் கடிக்கிகள்கள் கணிவன்றை கனிப்பிட்டு சுமரோவிகள் மக்கியக்கேக்கைய அடைப்பி பயணர் மகவரி (*USF (D*) மற்றும் கட்குகிக்கை வகைய்களைய் அடைப்பி பயண் மகவரி (*USF (D*) மற்றும் கடிக்கிக்கைய் அடைப்பி பயணர் மகவளி (*USF (D*) மற்றும் கட்குக்கும் கண்டிக்கிக்கைய அடைப்பி பயணர் மகவரி (*USF (D*) மற்றும் கட்குக்கியான்கள் மகவிப்படும் படிக்கிய வடிக்கைய் அடிக்கும் வளியானர்கள் மகவியில் படிக்கும் வடிக்கியானர்கள் மக்கியானர்கள் மக்கியானர்கள் மக்கியானர்கள் மக்கியானர்களும் வகையானர்கள் மன்று வடிக்கியானர்கள் மக்கியானர்களுக்கும் கண்டிக்கியானர்களுக்கும் கடிக்கியானர்களுக்கும் கடையின் மக்கியானர்களுக்கும் கண்டிக்கும் கண்டுக்கியதும் அடிக்கியானர்களுக்கியானர்கள் மக்கியானர்கள் மறியானர்களுக்கும்றனர்கள் கடிக்கியானர்கள் கண்டிக்கியானர்கள் மற்றும் படிக்கியானர்கள் கண்டிக்கியானர்கள் மக்கியானர்கள் மக்கியானர்கள் கண்டிக்கியானர எண் ஆகியவற்றை குறிப்பிட்டு <u>evoling@nsdl.co.in</u> மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பி பயனா முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல்

என் ஆகியவற்றை குறிப்பிட்டு <u>evotragonsal.co.nn</u> மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பி பயனர் முகவரி (User I/D) மற்றும் கடவுச்சொல் (password) ஆகியவற்றை பெறலாம்.
தொலைதூர மின்னணு வாக்களிப்பு செல்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2023 அன்று (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) துவங்கி வியாழக்கிழமை, செப்டம்பர் 28, 2023 இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) அன்று முடிவடையும்.
இந்தக் காலக்கட்டத்தில், கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22, 2023 அன்று காகித வடிவில் அல்லது மின்னணு வடிவில் பக்குகளை வைத்துள்ள பங்குதளர்கள் அவர்களின் வாக்குகளை மின்னணு முறையில் அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்களிப்பு முறை NSDLஆல் நிறுத்தப்படும். ஒரு தீர்மானத்தின் தேர ஒரு முறை வாக்களின் வாக்குகளை மின்னணு வாக்களிப்பு மறை மறையில் அளிக்கலாம். அதனைத் தொடர்ந்து மாற்றி வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்.
கூடுதலாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதியும் கிடைக்கும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறையை பயன்படுத்தி வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு மாக்களிக்கலாம்.
தொலைலதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்னணு வாக்களிப்பு தொடர்பான வீரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொலைவூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்னணு வாக்களிப்பு தொடர்பான வீரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்னணு வாக்களிப்பு தொடர்பான வீரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொல்கப்பட்டுள்ளல்.

கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு நடைமுறைகள் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு ஆகியவை நியாயமான மற்றும் வெளிப்படை யான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்கு திரு. பங்கஜ் மேத்தா (M.No. A29407, C.P.10598), பங்குதார், மெசால் ஏ.கே. ஜெயின் & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் நிறுவனம், சென்னை அவர்கள் ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருடாந்திர பொதுக் கூட்டம் நிறைவடைந்த 2 நாட்களுக்குள் ஆராய்வாளர் அறிக்கையுடன் கூடிய முடிவுகள் கம்பெனியின் இணையதளம்

<u>www.milindus.com</u>-ல் வெளியிடப்படும் மற்றும் இந்த முடிவுகள் உடனடியாக மெட்ரோபாலிடன் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட், மும்பைக்கு

அனுப்பாண்ணைப்பும். கம்பெனிகள் சட்டம், 2013 விதிகள் பிரிவு 91ன் கீழ் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் காரணமாகவும், 2022–23 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையின் நோக்கத்திற்காகவும், கம்பெனியின் உறுப்பினாகள் பதிவேடு மற்றும் பங்குமாற்று புத்தகங்கள் சனிக்கிழமை, செப்டம்பா 23, 2023 முதல் செப்டம்பா 29, 2023 (இரண்டு நாட்களும் சோத்து) வரை மூடப்படும்.

2023 முதல எசபடப்பா 29, 2023 (இரண்டு நாடகளும் சொத்து) வரை மூடப்படும். . மாண்புமிகு NCLT ஆணைக்கு இணங்க, திட்டம் நடைமுறைக்கு வந்ததும், பதிவுத் தேதியான ஆகஸ்ட் 25, 2022 அன்று எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் . லிமிடெட்டில் (பிரிக்கப்பட்ட நிறுவனம்) நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு (1) முழுமையாக செலுத்தப்பட்ட சம பங்கான ரூ.10/–க்கு தலா ரூ.10/– என்ற ஒரு (1) முழுப்பண சம பங்கை எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் & ஏரோஸ்பேஸ் லிமிடெட் (விளைவு நிறுவனம்)வெளியிட்டு ஒதுக்கீடு செய்துள்ளது. பொருந்தக்கூடிய நிறுவனங்கள் சட்டம், 2013, செபி விதிமுறைகள் மற்றும் சுற்றிக்கைகள், அவ்வப்போது வெளியிடப்பட்டது ஆகியவற்றுக்கு இணங்க, காகித முறையில் வைத்திருக்கும் பங்குகள் "எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் & ஏரோஸ்பேஸ் லிமிடெட் உரிமை கோரப்படாத

ஆண்டியற்று அலியாக, மான்ற முறையில் மாற்றப்பட்டது . அதன்படி, பங்குகளை மாற்ற உங்கள் டிமேட் கணக்கு எண்ணை ஆர்டிறி சஸ்பென்ஸ் கணக்கிற்கு 'திரைவு நிறுவனத்தால் மாற்றப்பட்டது . அதன்படி, பங்குகளை மாற்ற உங்கள் டிமேட் கணக்கு எண்ணை ஆர்டிறி நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் எந்த டிமேட் கணக்கையும் பராமரிக்கவில்லை என்றால், அதைத் திறந்து டிமேட் கணக்கு ள எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதனால் எங்கள் முடிவில் தேவையான நடவடிக்கைக மின்னணு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள்/குறைகள் இருப்பின் அது குறித்து கம்பெனி செயலாளர் & ஒப்புதல் அதிகாரி, எம்ஐஎல்

. மான்னது வின்னப்பு தொடர்பின் ஒழுதுப்பு எனவேண் (ஒனுக்க இருப்பின் அது குறத்து கியிரப்பின் என்னவர் ஒப்புதல் அதன்பி, எய்துல் இண்டஸ்ட்ரீஸ் கியிடெட் 255, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆம்பத்தூர், சென்னை, தமிதாடு 600 098. தொலைபேசி என். 4 2625 832 மின்னஞ்சல் `<u>Secretarial@milindustries.com</u> அல்லது இன்டகிரேட்ட் ரெஜிஸ்ட்ரி மானேஜ்மெண்ட சர்வீசல் பிரைவேட் லிமிடெட், பதிவாளர் மற்றும் பங்கு மற்று முகவர், 'கென்சஸ் டவாஸ்', '2வது மாடி, 1 ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017, தொலைபேச் எண். 044-28140801-803, பேக்ஸ்: 044-28142479, மின்னஞ்சல்: <u>'00798P/@integratedindia.in</u>க்கு அனுப்பலாம்.

ராஜீவ் ஸ்ரீதர்

படுகிறது.

The documents pertaining to the items of the business to be transacted in the Annual General Meeting (AGM) are open for inspection at the Registered office of the Company on all working days during business hours upto the date of the As a green initiative measure, members who have not registered their e-mail addresses so far or who want to update their e-mail address, are requested to approach their respective DP (for electronic holding) or else to the RTA i.e. Cameo Corporate Services Limited (for physical holding) for receiving all communications electronically. By Order of the Board,

For Integrated Hitech Ltd.

A.Gerald Ebenezer

Managing Director

M/s. Connoisseur Fashions, நந்தின

காம்ப்ளெக்ஸ், எண்.1, காமராஜ் நகர் மதுரவாயல், சென்னை 600095 எனும் **நாட்களுக்குள்** எங்களது வழக்கறிஞரை புதிய எண்.306 / பழைய எண்.169, லிங்க செட்டி தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை 600 001 என்னம் முகவரியிலும் Email deepaharigovind@yahoo.com எனு. மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளவும்.

தீபா ஹரிகோவிந்த் D. ஹாகிருஷ்ண வழக்கறிஞர்கள்

Tamil Nadu Mercantile Bank Ltd Representing by its Senior Manager, No.33

...Petitioner/Plaintiff Vs

...Respondent/Defendant

Hon'ble District Munsiff Court at Tambaram, This Hon'ble District Munsiff Court at Tambaram, was pleased to order paper publication to you returnable by 18.09.2023. You are hereby called upon to appear before the said court on 18.09.2023 at 10.15 a.m. failing which the matter will

... Judgment Debtor The above Execution Petition has been filed by the Decree Holder before IX Assistant City Civil Court, Chennai. The above named judgment debtor is hereby summoned to appear before the Hon'ble IX Assistant City

Civil Court, Chennai on the 03.10.2023 at 10.30 a.m., either in person or through authorized pleader, failing which, the matter will be heard and determined in Judgment debtor's absence.

A.Allurilakshminaryanan

Aakashguru.G Counsel for Decree Holder BEFORE THE HON'BLE